



# SALZER ELECTRONICS LTD

Regd. Office : Samichettipalayam, Jothipuram (Post)

Coimbatore -641 047.

CIN : L03210TZ1985PLC001535.

Phone No.0422-4233600/ 614/696

E-Mail : [baskarasubramanian@salzergroup.com](mailto:baskarasubramanian@salzergroup.com)

web site : <https://www.salzergroup.net/>

February 9, 2024

To

THE CORPORATE RELATIONSHIP DEPT  
M/s.BSE Limited  
I Floor, New Trading Ring,  
Rotunda Building,  
P.J.Towers, Dalal Street,  
Fort, Mumbai - 400 001.

M/s. NATIONAL STOCK EXCHANGE OF INDIA LTD.,  
Exchange Plaza, C-1, Block G,  
Bandra Kurla Complex,  
Bandra (E),Mumbai – 400 051  
Tel :+91 22 26598235/36, 26598346  
Fax : +91 22 26598237/38

**SCRIP CODE: 517059**

Symbol: **SALZERELEC**

Dear Sir,

Sub: Information pursuant to Regulations 47(1d) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations).

Pursuant to Regulation 46 & 47(1d) of SEBI (LODR), we enclosed herewith the paper clippings of our Advertisement published in Tamil & English Daily, the Un-audited Financial Result for the third quarter / nine months ended 31.12.2023. The same is being posted in the company's website.

Kindly take on record.

Thanking you,

Yours faithfully,  
For SALZER ELECTRONICS LIMITED

K M MURUGESAN  
COMPANY SECRETARY

Encl : as above



## PUBLIC NOTICE

Pursuant to the Scheme of Amalgamation and Arrangement, approved by National Company Law Tribunal, Mumbai Bench, PUBLIC NOTICE IS HEREBY GIVEN THAT **M/s. UNIVERSAL CAPITAL SECURITIES PRIVATE LIMITED**, having its Registered Office at C-101, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 400083 registered with SEBI as a Registrars to an Issue & Share Transfer Agents (RTA) - Category I, having valid Certificate of Permanent Registration No. **INR000004082**, intends to voluntarily surrender the said Registration, consequent to Amalgamation and Arrangement of the Company with SEBI registered RTA, **M/s. LINK INTIME INDIA PRIVATE LIMITED**, having valid Certificate of Permanent Registration No. **INR000004058**. Investors of all Client Companies of Universal Capital Securities Private Limited, will now be serviced from the same address by Link Intime India Private Limited. Investors can call on 8108116767 or write to [rant.helpdesk@linkintime.co.in](mailto:rant.helpdesk@linkintime.co.in) for their queries.

**Date: February 9, 2024**  
**Place: Mumbai**

For Universal Capital Securities Private Limited,  
**Sanjeev M. Nandu**  
Director

## PUBLIC NOTICE

Pursuant to the Scheme of Amalgamation and Arrangement, approved by National Company Law Tribunal, Mumbai Bench, PUBLIC NOTICE IS HEREBY GIVEN THAT **M/s. S.K.D.C. CONSULTANTS LIMITED**, having its Registered Office at C-101, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 400083 registered with SEBI as a Registrars to an Issue & Share Transfer Agents (RTA) - Category I, having valid Certificate of Permanent Registration No. **INR000000775**, intends to voluntarily surrender the said Registration, consequent to Amalgamation and Arrangement of the Company with SEBI registered RTA, **M/s. LINK INTIME INDIA PRIVATE LIMITED**, having valid Certificate of Permanent Registration No. **INR000004058**. Investors of all Client Companies of S.K.D.C. Consultants Limited will now be serviced from the same address - Link Intime India Private Limited, "Surya" 35, Mayflower Avenue, Behind Senthil Nagar, Sowripalayam Road, Coimbatore 641028. Investors can call on 0422 2539835/ 36, 4958995 or write to [coimbatore@linkintime.co.in](mailto:coimbatore@linkintime.co.in) for their queries.

**Date: February 9, 2024**  
**Place: Mumbai**

For S.K.D.C. Consultants Limited  
**Sanjeev M. Nandu**  
Director

## TINNA TRADE LIMITED

CIN: L51100DL2009PLC186397  
No. 6, Sultangpur, Mandi Road, Mehrauli, New Delhi - 110 030  
Tel: +91-11-4900 3870, Fax: +91-11-2680 4483  
Email: [investor.ttl@tinna.in](mailto:investor.ttl@tinna.in); Website: [www.tinna.in](http://www.tinna.in)

## PUBLIC NOTICE

The Public Notice is hereby given that, pursuant to Regulation 611(c) of the Securities and Exchange Board of India (Delisting of Equity Shares) Regulations, 2021, as amended, the Company is in the process of making application for voluntary delisting of its equity shares from The Calcutta Stock Exchange Limited (CSE). However, the equity shares will continue to be listed on the Bombay Stock Exchange (BSE Ltd).

**Necessity and object of delisting:**  
To save recurring expenditure on listing fee payable to the Calcutta Stock Exchange Limited where the trading of Company's equity shares is NIL. Since Company's equity shares shall continue to be listing on "BSE Limited" (BSE) which is a recognized Stock Exchange and have nationwide trading terminals, delisting of equity shares from CSE will not be adversely affect the Investors.

The Equity Shares of the Company will continue to be listed on the BSE Limited.

For Tinna Trade Limited  
Sd/-  
**Gaurav Sakshi**  
Managing Director  
DIN: 0090676

Place: New Delhi  
Date: 8.2.2024

## Shetron Limited

Regd. Office: Plot No.1, Bommasandra Industrial Area,  
Hosur Road, Bangalore - 560099. CIN: L21014KA1989PLC003842  
Website: [www.shetron.com](http://www.shetron.com); Email: [investors@shetrongroup.com](mailto:investors@shetrongroup.com) Tel: +91-80-27832230/91/92/46

## Extract of Un-audited Financial Results for the Third Quarter and Nine Months Ended 31st December, 2023

(Rs. in Lakhs except Earnings per Share data)

Sl. No.	Particulars	Quarter ended	Nine Months ended	Quarter ended
		31.12.2023	31.12.2023	31.12.2022
		Un-audited	Un-audited	Un-audited
1.	Total Income from operation (net)	5,015	18,886	5,441
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	251	756	219
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	251	756	219
4.	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	176	541	144
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	176	541	144
6.	Equity Share Capital	900	900	900
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	4,136	4,136	3,582
8.	Earnings Per Share	1.96	6.01	1.60
	(a) Basic	1.96	6.01	1.60
	(b) Diluted	1.96	6.01	1.60

Notes: 1. The above Un-audited Financial Results for the Third Quarter and Nine Months Ended 31st December, 2023 which have been subjected to Limited Review by Statutory Auditor of the Company as reviewed and recommended by the Audit Committee, were approved by the Board of Directors at its meeting held on 7th February, 2024.

2. The Company is engaged in the manufacture of Metal Packaging and hence results are reported under one segment. The full format of the Quarterly Financial Results are available on the websites of the Stock Exchange at [www.bseindia.com](http://www.bseindia.com) and the website of the Company at [www.shetron.com](http://www.shetron.com).

By Order of the Board  
Sd/-  
**Kartik Manohar Nayak**  
Jt. Managing Director

Place: Bengaluru  
Date: 08.02.2024

## RDB REALTY &amp; INFRASTRUCTURE LTD.

CIN: L16003WB2006PLC110039  
Regd. Office : Bikaner Building, 8/1, Lal Bazar Street, 1st Floor,  
Room No-10, Kolkata-700001, Phone: 033-4450 0500  
Email id- [secretarial@rdbindia.com](mailto:secretarial@rdbindia.com); website- [www.rdbindia.com](http://www.rdbindia.com)

## INFORMATION REGARDING POSTAL BALLOT

Members are hereby informed that pursuant to Section 108 & 110 of the Companies Act, 2013 ("the Act") read with Rule 20 and Rule 22 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time, General Circular Nos. 14/2020 dated 8th April, 2020, 17/2020 dated 13th April, 2020, 22/2020 dated 15th June, 2020, 33/2020 dated 28th September 2020, 39/2020 dated 31st December, 2020, 10/2021 dated 23rd June, 2021, 20/2021 dated 8th December, 2021, 3/2022 dated 5th May, 2022, 11/2022 dated 28th December, 2022 and 09/2023 dated 25th September, 2023 and other related circulars issued by the Ministry of Corporate Affairs, Government of India ("MCA") (the "MCA Circulars"), Regulation 17(IC) and 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (the "Listing Regulations"), Secretarial Standards on General Meetings issued by the Institute of Company Secretaries of India ("ISS-2") and other applicable laws and regulations (including any statutory modification(s) or re-enactment(s) thereof), if any, RDB Realty & Infrastructure Limited ("the Company") would be seeking approval from its Members through Postal Ballot by way of remote electronic voting ("E-Voting") for passing of Resolutions set out in the Postal Ballot Notice dated 8th February, 2024 which will be emailed to the members separately.

In Compliance with the above mentioned provisions and the circulars, the Postal Ballot Notice will be sent **only by email** to those members whose email address is registered with the Company or with their respective Depository Participants and the Company will provide remote e-voting facility ("remote e-voting") to its members enabling to cast their votes on all resolutions set out in the Postal Ballot Notice. The Company has appointed **National Securities Depository Limited (NSDL)** to provide the E-Voting facility to the members of the Company to vote electronically.

The Postal Ballot Notice along with the Explanatory Statement, instructions and manner of E-Voting process can also be downloaded from the link <https://www.evoting.nsdl.com/> or <https://www.rdbindia.com/announcement-notice/> and the relevant section of the website of BSE Limited ("BSE"): [www.bseindia.com](http://www.bseindia.com).

Members whose email addresses are not registered/updated can register/update the same in the following manner to receive the Postal Ballot Notice and other future communications of the Company:

a. Members holding shares in Physical mode and who have not registered/updated their email addresses, mobile number, bank details, postal address with PIN code etc. are requested to register/update the same by submitting duly filled in Form ISR-1 with supporting documents to the Company or to **Niche Technologies Pvt Ltd, the Registrar & Share Transfer Agent (RTA)** of the Company. Form ISR-1 can be downloaded from the following link: [https://nichelechpl.com/wp-content/uploads/2023/03/Form\\_ISR-1.pdf](https://nichelechpl.com/wp-content/uploads/2023/03/Form_ISR-1.pdf).

b. Members holding shares in Dematerialised mode and who have not registered/updated their email addresses/mobile number are requested to register/update the same with their respective Depository Participants.

The detailed procedure / instructions related to e-voting will be provided in the Postal Ballot Notice.

By order of the Board  
Sd/-  
**Priyanshu Mukherjee**  
Company Secretary & Compliance Officer

Place: Kolkata  
Date: 08.02.2024

## "IMPORTANT"

Whist care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express (P) Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever. [whistcare@express.in](mailto:whistcare@express.in)

## XTGLOBAL INFOTECH LIMITED

CIN: L72200TG1986PLC006644

Plot No 31P and 32, Tower A, Ramky Selenium, Financial District, Nanakramguda, Hyderabad, Telangana - 500032  
E-mail- [company.secretary@xtglobal.com](mailto:company.secretary@xtglobal.com); Tel: 040-66353456 Website: [www.xtglobal.com](http://www.xtglobal.com)

## STATEMENT OF FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTH ENDED 31ST DECEMBER 2023

Rs. In Lakhs

PARTICULARS	CONSOLIDATED						STANDALONE					
	QUARTER ENDED		NINE MONTH PERIOD ENDED		YEAR ENDED	QUARTER ENDED		NINE MONTH ENDED		YEAR ENDED		
	31.12.2023	30.09.2023	31.12.2023	31.12.2022	31.12.2023	31.12.2023	30.09.2023	31.12.2023	31.12.2022	31.03.2023		
(Un Audited)	(Un Audited)	(Un Audited)	(Un Audited)	(Audited)	(Un Audited)	(Un Audited)	(Un Audited)	(Un Audited)	(Un Audited)	(Audited)		
Total Income	5,634.81	5,743.94	16,818.14	18,272.80	24,440.82	1,879.14	1,771.82	5,349.47	5,135.78	6,873.75		
Net Profit / (Loss) from Ordinary activities (before tax, Exceptional &/or extra-ordinary items)	537.99	605.65	1,324.65	1,587.95	1,707.14	311.04	260.82	801.94	877.93	1,081.60		
Net Profit / (Loss) (before tax, After exceptional &/or Extra-ordinary items)	537.99	605.65	1,324.65	1,587.66	1,706.85	311.04	260.82	801.94	877.63	1,081.31		
Net Profit / (Loss) for the period after tax (after Extraordinary items)	459.09	506.91	1,078.08	1,293.13	1,246.33	238.38	182.86	602.09	682.36	744.78		
Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) and other Comprehensive Income for the period)	459.09	506.91	1,078.08	1,293.13	1,337.22	238.38	182.86	602.09	682.36	835.67		
Equity Share Capital	1,329.68	1,329.68	1,329.68	1,329.68	1,329.68	1,329.68	1,329.68	1,329.68	1,329.68	1,329.68		
Earning Per Share (of Rs.1/- each)												
(a) Basic	0.35	0.38	0.80	0.97	1.01	0.18	0.14	0.45	0.51	0.63		
(b) Diluted	0.35	0.38	0.80	0.97	1.01	0.18	0.14	0.45	0.51	0.63		

Note: The above is an extract of the detailed format of quarter ended financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarter ended financial results are available on the Stock Exchange websites [www.bseindia.com](http://www.bseindia.com) and Company's website [www.xtglobal.com](http://www.xtglobal.com).

The results have been prepared in accordance with the Indian Accounting Standards (Ind AS) prescribed under the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended by Companies (Indian Accounting Standards) Amendment Rules, 2016.

For XTGlobal Infotech Limited  
**V Sreedevi**  
Wholetime Director  
DIN: 02448540

Place: Hyderabad  
Date : February 08, 2024

## VASTU FINSERVE INDIA PRIVATE LIMITED

Registered Office : 203/204, 'A' Wing, 2nd Floor, Navbharat Estates,  
Zakaria Bunder Road, Sewri (West), Mumbai 400 015.  
CIN: U65990MH2018PTC314935 Tel: 022 2419 0911 | Website: [www.vastufinserve.com](http://www.vastufinserve.com)

## EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2023

(₹ in lakh)

Sr. No.	Particulars	Quarter ended	Quarter ended	Nine Months ended	Year ended
		31.12.2023	31.12.2022	31.12.2023	31.03.2023
		(Audited)	(Audited)	(Audited)	(Audited)
1	Total Income from Operations	6,655.00	2,094.69	16,590.19	8,078.20
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	1,297.00	146.21	2,727.08	868.66
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	1,297.00	146.21	2,727.08	868.66
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	855.12	123.11	2,455.25	1,105.12
5	Total Comprehensive Income for the period [Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	845.73	127.02	2,448.67	1,102.68
6	Paid-up Equity Share Capital	13,373.23	10,196.33	13,373.23	11,861.06
7	Reserves (excluding Revaluation Reserves)	3,433.81	438.36	3,433.81	985.14
8	Securities Premium Account	26,625.56	9,803.67	26,625.56	18,137.73
9	Net Worth	43,432.60	20,438.35	43,432.60	30,983.93
10	Paid up Debt Capital/Outstanding Debt	1,21,290.48	42,495.56	1,21,290.48	70,666.68
11	Outstanding redeemable preference shares	-	-	-	-
12	Debt Equity Ratio	2.79	2.08	2.79	2.28
13	Earnings Per Share (of ₹10/- each) (for continuing and discontinued operations)				
	Basic EPS (in ₹)	0.63	0.13	1.94	1.11
	Diluted EPS (in ₹)	0.63	0.13	1.94	1.11
14	Capital Redemption Reserve	N.A.	N.A.	N.A.	N.A.
15	Debtenture Redemption Reserve	N.A.	N.A.	N.A.	N.A.
16	Debt Service Coverage Ratio	N.A.	N.A.	N.A.	N.A.
17	Interest Service Coverage Ratio	N.A.	N.A.	N.A.	N.A.

## Notes:

a) The above is an extract of the detailed format of quarter and nine months ended financial results filed with the BSE Limited under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarter and nine months ended financial results are available on the websites of BSE Limited and the Company at [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.vastufinserve.com](http://www.vastufinserve.com) respectively.

b) For the other line items referred in regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, pertinent disclosures have been made to the BSE Limited and can be accessed at [www.bseindia.com](http://www.bseindia.com). The additional disclosures applicable to the Company under regulation 52(4) of SEBI LODR are stated below:

Sr. No.	Particulars	Ratio	
		Quarter ended	Nine Months ended
		December 31, 2023	December 31, 2023
1	Total debts to total assets	N.A.	71.23%
2	Operating margin (%)	19.49%	16.44%
3	Net profit margin (%)	12.84%	14.72%
4	Gross NPA (%)	N.A.	2.10%
5	Net NPA (%)	N.A.	1.06%
6	Liquidity Coverage Ratio	N.A.	614.02%
7	Provision Coverage Ratio	N.A.	96.73%
8	Security Cover (Debt) (No. of Times)	N.A.	1.12

c) Figures of the previous period have been regrouped/reclassified wherever necessary to conform to current period's classification / disclosure.

For Vastu Finserve India Private Limited  
Sd/-  
**Sandeep Menon**  
Whole Time Director  
(DIN 02032154)

Place: Mumbai  
Date : February 8, 2024

## OVOBEL FOODS LIMITED

CIN: L85110KA1993PLC013875

Regd. Office: Ground Floor, No.46, Old No. 32/1, 3rd Cross, Axa Abbas Ali Road,  
Ulsoor, Bangalore- 560042, Tel: 080-25594145 / 25594147, Fax 080-25594147  
E Mail: [info@ovobelfoods.com](mailto:info@ovobelfoods.com) Website: [www.ovobelfoods.com](http://www.ovobelfoods.com)

## "Unaudited Financial Results for the 3rd Quarter ended 31st December, 2023 (See Regulation 47 (1) (b) of the SEBI (LODR) Regulations 2015)"

(Rupees in Lakhs)

Sl. No.	Particulars	Quarter ended	Year to date figures till	Quarter ended
		31.12.2023	31.12.2023	31.12.2022
		Un-audited	Un-audited	Un-audited
1	Total Income from Operations	5,079.59	14,575.49	5,465.84
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items# )	54.24	2,625.61	1,385.93
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items#)	54.24	2,625.61	1,385.93
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items#)	41.17	1,967.42	952.89
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	41.17	1,968.49	952.82
6	Equity Share Capital	950.08	950.08	950.08
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-
8	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) -			
	1. Basic	0.44	20.71	10.03
	2. Diluted	0.44	20.71	10.03

Note: a) The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the websites of the Stock Exchange(s) and the companies website ([www.ovobelfoods.com](http://www.ovobelfoods.com)). b) The impact on net profit / loss, total comprehensive income or any other relevant financial item(s) due to change(s) in accounting policies shall be disclosed by means of a footnote. c) # - Exceptional and/or Extraordinary items adjusted in the Statement of Profit and Loss in accordance with Ind-AS Rules / AS Rules, whichever is applicable.

Place: Bangalore  
Date : 7th February, 2024

For Ovobel Foods Limited  
Sd/-Prakriti Sarvayu  
Company Secretary



## Torrent Power Limited

Registered Office: "Samanvay",  
600, Tapovan, Ambawadi,  
Ahmedabad - 380 015,  
Ph: 079-26628000  
CIN: L31200GJ2004PLC044068  
Website: [www.torrentpower.com](http://www.torrentpower.com)  
E-mail: [cs@torrentpower.com](mailto:cs@torrentpower.com)

## EXTRACT OF STATEMENT OF CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2023


(₹ in crores except per share data)

Particulars	Quarter ended	Nine months ended	Quarter ended
-------------	---------------	-------------------	---------------









Health Minister M Subramaniam distributing nutrition kits to women after inaugurating a PHC, constructed at a cost of Rs 60 lakh at Theppakadu. District panchayat chairperson Ponghos, Deputy Director Dr Balusamy, and Gudalur RDO Mohammad Guthus were present.

## Four held in Navi Mumbai with ganja worth Rs 3.63 lakh

THANE, FEB 9 (PTI)

Three women and a man were arrested on Thursday after ganja worth Rs 3.63 lakh was found in a home in Koparkhairane in Navi Mumbai, a police official said.

The official identified the arrested accused as Anil

Shinde (45), Radhubai Kale (40), Seema Pawar (33), and Surekha Shinde (30), all residents of a slum colony, adding that Sanjay Pawar and Bhimrao Shinde are on the run.

The raid that led to seizure of ganja from a home in the slum colony took place on

Wednesday evening, he said.

A case was registered under Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act and probe into the peddling network is underway, the Koparkhairane police station official informed.

## Literary events like MBIFL help remove poisonous thoughts from society: Mammooty


THIRUVANANTHAPURAM, FEB 9 (PTI)

Literary events like the Mathrubhumi International Festival of Letters (MBIFL 2024) should be held in small and remote villages too, so that people find a platform to express their emotions and thereby remove the poisonous thoughts from society, noted actor Mammooty said here on Thursday.

He was speaking after officially inaugurating the fifth edition of the MBIFL at Kanakakunnu Palace here. Mammooty said that just as sunlight helps to kill germs, such literary events aid in killing the germs that eat away at our society.

It was necessary to conduct such events, as now people read and write more on Facebook walls than in books, he said in his brief speech at the literary festival which commenced today and will conclude on Sunday, February 11.

The actor said that he was associated with Mathrubhumi from the time he learned to read.



"But Mathrubhumi came to know me only after I became an actor," he added. The actor also said that Mathrubhumi, one of India's leading media houses, and its allied publications have played a major role in nurturing and upholding the secular and democratic values of Kerala.

"We also came to know of many great literary works through Mathrubhumi. So its service to the world of literature is limitless," he said. The inaugural ceremony was presided over by M V Shreyams Kumar, the Managing Director of Mathrubhumi and Mathrubhumi Joint Managing Editor, P V Nidhish delivered the welcome speech.

## Royal Bengal tiger found dead in Odisha's Similipal

BARIPADA, FEB 9 (PTI)

The carcass of a Royal Bengal tiger was found in the Similipal Tiger Reserve in Odisha's Mayurbhanj district, an official said on Thursday.

The carcass of the male tiger, around 3.5 years old, was found near a nullah in the core area on February 5, the reserve's field director Prakash Chand Gogineni said.

The examination

During patrolling, forest guards found the carcass, and it is suspected that the death happened two days before being found, he said.

"We informed the National Tiger Conservation Authority (NTCA) and principal chief conservator of forests about the incident on February 6," he said.

The post-mortem has been

completed, Gogineni said.

Samples from the carcass were sent to different laboratories for testing, he said.

"There was no injury mark on the carcass. It is suspected that the tiger died due to natural causes. However, the exact reason behind the death will be known after getting the examination reports," he added.



The Union Minister of Steel and Civil Aviation, Shri Jyotiraditya M. Scindia announcing major Make-in-India initiative for Indian Civil Aviation sector, in New Delhi on February 08

## Congress leads multi-party black flag protest against Tamil Nadu Governor Ravi



THANE (TAMIL NADU), FEB 9 (PTI)

Members of various political parties led by the Congress held a black flag protest against Tamil Nadu Governor R N Ravi during his visit to the district on Thursday.

As many as 300 protestors gathered together and objected to his arrival in the district,

raising slogans denouncing the Governor for being critical of the ruling DMK.

Party workers from the DMK, Viduthalai Chiruthaigal Katchi (VCK), MDMK, and the Left parties also participated in the agitation.

Governor Ravi was in the district for an interaction with students of Mary Matha CMI Public School here.

## NIA raids multiple locations in four states over case against top Maoist leader

NEW DELHI/HYDERABAD, FEB 9 (PTI)

The National Investigation Agency (NIA) on Thursday conducted searches at multiple locations in Telangana, Maharashtra, Tamil Nadu and Kerala in connection with a case involving a top CPI (Maoist) leader who was arrested by Telangana Police in Hyderabad in September 2023.

NIA teams conducted raids on the premises associated with the accused and suspects at six locations two in Hyderabad, and one each in Thane (Maharashtra), Chennai, Malappuram and Palakkad (in Kerala), a spokesperson of the investigative agency said in New Delhi.

The agency conducted



extensive searches, leading to the seizure of incriminating documents and books related to the proscribed CPI (Maoist) outfit.

Six mobile phones with SIM cards and Rs 1,37,210 cash was also seized, the official said.

The case was originally registered by Cyberabad

Police in Telangana following the arrest of Sanjay Deepak Rao, a Central Committee Member of CPI (Maoist) in September 2023.

The police had at the time seized a revolver with live rounds apart from forged Aadhaar cards, cash of Rs 47,280 and other materials from his possession.

The NIA, which took over the case in January 2024, found during investigations that Sanjay Deepak Rao was actively working for the banned Naxal organisation in the tri-junction area of Kerala, Tamil Nadu and Karnataka, the official said.

Under Sanjay's directions, other frontline members of the CPI (Maoist) were operating in the urban areas of Telangana, Andhra Pradesh, Tamil Nadu, Karnataka and Kerala to promote the activities of the outfit, the agency said.

Further investigations in the case are continuing, it added.

In Hyderabad, the NIA officials also raided the residences of a journalist and another person.

## DMK leader Udhayanidhi Stalin takes jibe at Centre over tax devolution



CHENNAI, FEB 9 (PTI)

Tamil Nadu Minister for Youth Welfare and Sports Development Udhayanidhi Stalin on Thursday demanded that the BJP regime at the Centre ensure 'fair tax devolution' to the state, at least during the fag end of its tenure.

During the past five years, though Tamil Nadu has contributed Rs 6 lakh crore by way of taxes to the Centre, only Rs 1.58 lakh crore was the tax devolution to the state.

However, Uttar Pradesh was given approximately Rs 7 lakh crore while it remitted Rs 3.41 lakh crore in taxes to the Union government.

"Please provide us fair tax devolution, at least now, during the fag end of your tenure," Udhayanidhi, also the DMK youth wing secretary, said in a post on X.

Udhayanidhi, referring to him presiding over government events in Erode district on Thursday, said the

However, Uttar Pradesh was given approximately Rs 7 lakh crore while it remitted Rs 3.41 lakh crore in taxes to the Union government.

DMK regime was paying special attention in the implementation of schemes that accorded primacy for the development of every district in the state.

As part of such efforts, he said he laid foundation stones for several new schemes and distributed welfare assistance to beneficiaries in Erode district.

He launched over 60 schemes worth Rs 209 crore, to be implemented, under the aegis of nine departments including municipal administration, agriculture and school education.

## Team of 3 Union ministers to meet Punjab farmer leaders



CHANDIGARH, FEB 9 (PTI)

A central team comprising three Union ministers, including Piyush Goyal and Arjun Munda, will hold a meeting with farmer leaders here to discuss their demands, Sarwan Singh Pandher, leader of a farmers' organisation, said on Thursday.

Kisan Mazdoor Sangharsh Committee general secretary Pandher said Punjab Chief Minister Bhagwant Mann coordinated with them for arranging the meeting with the central team.

The Samyukta Kisan Morcha (Non-Political) and the Kisan Mazdoor Morcha had announced 'Delhi Chalo' march by more than 200 farmers' unions on February 13 to press the Centre for accepting several demands, including enactment of a law to guarantee the minimum support price (MSP) for crops.

SKM (Non-Political)

leader Jagjit Singh Dallewal on Thursday evening said three central ministers will hold a meeting with them in Chandigarh. Chief Minister Mann will also be a part of the meeting, he said.

"We have come here. We do not run away from the meeting," said Dallewal.

He said one of their main demands included a legal guarantee for the MSP which had been "promised" by the Centre earlier.

Besides a legal guarantee for the MSP, the farmers are also demanding the implementation of the Swaminathan Commission's recommendations, pensions for farmers and farm labourers, farm debt waiver, withdrawal of police cases and "justice" for victims of the Lakhimpur Kheri violence.

In 2020, a large number of farmers from Punjab and nearby areas of Ambala gathered at the Shambhu border and broke police barriers to march toward Delhi.

Farmers, mainly from Punjab, Haryana and Uttar Pradesh, held a year-long protest on Delhi's border points -- Singhu, Tikri and Ghazipur -- against the three now-repealed farm laws. PTI

salzer ELECTRONICS LIMITED													
CIN : L03210T21985PLC001535, SAMICHETTIPALAYAM, JOTHIPURAM POST, COIMBATORE - 641047. Email: investor_relations@salzergroup.com & Website: www.salzergroup.net													
STATEMENT OF UN-AUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS PERIOD ENDED DECEMBER 31, 2023													
Rs. In Lakhs except share data													
S. No.	Particulars	Standalone						Consolidated					
		Quarter ended		Nine Months ended		Year ended	Quarter ended		Nine Months ended		Year ended		
		31-12-2023	30-09-2023	31-12-2022	31-12-2023	31-12-2022	31-03-2023	31-12-2023	30-09-2023	31-12-2022	31-12-2023	31-12-2022	31-03-2023
(Un-Audited)						Audited	(Un-Audited)					Audited	
1	Total Income from Operations	26,299.19	27,408.84	24,042.24	81,952.37	71,914.51	1,01,453.94	27,102.31	28,100.99	24,622.09	84,144.10	73,572.93	1,03,887.34
2	Net Profit for the period (Before Tax, Exceptional and/or Extraordinary Items)	1,671.85	1,256.67	1,348.34	4,218.54	3,858.82	5,034.26	1,811.03	1,360.17	1,469.94	4,587.14	4,189.84	5,488.02
3	Net Profit for the period before Tax (After Exceptional and/or Extraordinary Items)	1,671.85	1,256.67	1,348.34	4,218.54	3,858.82	5,034.26	1,811.03	1,360.17	1,471.46	4,587.14	4,191.36	5,489.54
4	Net Profit for the period after Tax (After Exceptional and/or Extraordinary Items)	1,242.90	938.09	967.27	3,110.74	2,740.57	3,636.19	1,348.14	1,009.89	1,052.35	3,374.72	2,977.11	3,961.86
5	Total Comprehensive Income for the Period	1,328.87	910.20	997.77	3,207.31	2,816.57	3,620.26	1,434.10	982.00	1,083.18	3,471.28	3,053.44	3,948.47
6	Paid Up Equity Share Capital	1,738.27	1,668.27	1,598.27	1,738.27	1,598.27	1,618.27	1,738.27	1,668.27	1,598.27	1,738.27	1,598.27	1,618.27
7	Reserves & Surplus (Other equity)	-	-	-	-	-	3,8671.12	-	-	-	-	-	39,152.82
8	Earnings Per Share (EPS) Rs. (Face Value of Rs 10 Each)												
	Basic :	7.39	5.67	6.05	18.80	17.15	22.74	7.98	5.99	6.45	19.92	18.22	24.21
	Diluted :	7.03	5.31	6.01	17.61	17.05	20.58	7.47	5.56	6.42	18.67	18.12	21.90
The above is an extract of standalone and consolidated Financial Results for quarter and Nine months period ending December 31, 2023 as approved by the Board at its meeting held on February 08, 2024 and filed with the Stock Exchanges under Reg.33 read with Reg.47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation 2015. The full format of the aforesaid Financial Results are available on the Stock Exchange Web site www.nseindia.com and www.bseindia.com and website of the Company www.salzergroup.net.													
Coimbatore - 641 047 February 08, 2024													
By the order of the Board D Rajesh Kumar Joint Managing Director and CFO (DIN : 00003126)													